படமாக எடுக்கப்பட்டபோது 48-வது செய்தி மலரில், காவிரி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையில் மத்திய அரசு காலம் கடத்துவது குறித்து ஆராய சென்னை கோட்டையில் சர்வ கட்சிக் கூட்டம் நடைபெற்றதாகச் செய்தி வந்தது. அதிலே "மத்திய அரசு காலம் கடத்துவது குறித்து ஆராய" என்ற சொற்றொடரை சென்ஸார் அனுமதிக்கவில்லை; அதை வெட்டிவிட்டார்கள்.

திரு. நா. வீராசாமி: தலைவரவர்களே, பொதுவாக சமுதாயத்தையும், மற்ற வற்றையும் பாதிக்கக்கூடிய வகையில் இருந்தால் சென்சார் "கட்" செய்வார்கள். ஆனல் நம்முடைய அரசாங்கம் உண்மைகளை எடுத்துச் சொல்கிற நேரத்தில், இப்படி உண்மையான செய்திகளைக் கூட கட் செய்து இருக்கிறார்களே, அதை மீண்டும் சேர்ப்பதற்கு அந்த சென்சார் போர்டினிடத்தில் வலியுறுத்தப்பட்டதா, அந்த போர்டு என்ன பதில் சொல்லிற்று என்ற விவரம் அறியலாமா?

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி: சென்சார் போர்டிலே அதுபற்றி பேசப்பட்டது. மத்திய அரசின் தொடர்புடைய அலுவலர்களிடமும் அது பற்றித் தெளிவாகக் கூறப்பட்டது. ஆனாலும் அவர்கள் பிடிவாதம் காட்டினர். ஆனல் அந்தப் படம் வெளிவரவேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்ட காரணத்தாலும், இந்தப் பிரச்னைக்கு முடிவு காணக் காலதாமதம் ஏற்படும் என்று கருதிய காரணத்தாலும், அந்தக் கூட்டத்தின் நிகழ்ச்சிகளை மக்கள் அறிவது இந்த ஒரு வரி சேர்ப்பதன் காரணமாகத் தடைபடக்கூடும் என்ற காரணத்தாலும், அந்த ஒரு வரியைச் சேர்க்காமலேயே அந்தப்படம் வெளியிடப் பட்டது.

ஆப்காரி சட்டம்

* 249 வினு—**திரு. மே. சி. தூயமணி:** மாண்புமிகு முதல் அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட வினுவுக்கு விடையளிப்பாரா—

ஆப்காரி சட்டத்தை அமல் நடத்துவது சம்பந்தமாக எத்தனை டிப்டி-கலெக்டர் பதவிகள் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளன?

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி: மாவட்டத் துணை ஆட்சியர் தரத்தில் பதினன்கு ஆயுத் தீர்வை உதவி ஆணையாளர் Deputy Collectors பதவிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

திரு. மே. சி. தூயமணி: மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே, இந்த ஆப்காரி சட்டம் எந்த ஆண்டில் இயற்றப்பட்டது? அந்தச் சட்டத்தை மாற்றி யமைக்கும் செயற்குறிப்பு ஏதேனும் அரசின் பரிசீலனையில் உள்ளதா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி: இது ஒரு பரீட்சை கேள்வி போல் இருக்கிறது. தனிக்கேள்வி போட்டால் பதில் தரலாம்.

உதகை கலைக்கல்லூரி மாணவர்களுக்கு விடுதி

* 250 வினு—**திரு. கு. அ. பொம்மன்:** மாண்புமிகு கல்வி-உள்ளாட்சித் துறை அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட வினுக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) உதகை கலைக்கல்லூரி மாணவர்களுக்கு விடுதி கட்டடம் கட்டுவது குறித்து செயற்குறிப்பு ஏதேனும் அரசிடம் உள்ளதா?

(இ) ஆம் எனில், அது எப்போது தொடங்கப்படும்?